



(ஏழாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 465.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2015 யூன் 25, வியாழக்கிழமை, பி.ப. 1.00 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

5449/ '14

1.

கௌரவ புத்திக பதிரண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தொன்றுதொட்டு இருந்துவருகின்ற உள்நாட்டு நெல்லினங்களை பயிரிடுவதற்காக விவசாய இரசாயனப் பொருட்கள் அவசியமாகாது என்பதையும்;
- (ii) உள்நாட்டுப் பண்டைய நெல்லினங்களை பயிரிடுகையில் ஆகக்குறைந்த அளவு நீர் அவசியமாவதோடு பாரம்பரிய வழிமுறைகளைக் கையாள்வதால் சுற்றாடலுக்கும் மனிதனுக்கும் ஏற்படுகின்ற சேதம் குறைவானதென்பதையும் அவர் அறிவாரா?
- (ஆ) (i) இன்றளவில் இனங்காணப்பட்டுள்ள இலங்கையில் பயன்படுத்தப்பட்ட பண்டைய நெல்லினங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி நெல்லினங்களின் பெயர்கள் யாவை;
- (iii) தற்போது பயிரிடப்படுகின்ற பண்டைய நெல்லினங்கள் யாவை;
- (iv) ஏனைய பண்டைய நெல்லினங்கள் பயிரிடப்படாமைக்கான காரணங்கள் யாவை
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) 2014 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு பண்டைய நெல்லினங்களை விதை நெல்லாகப் பயன்படுத்தி பயிரிடப்படுகின்ற வயல்களின் ஏக்கரளவு யாது;
- (ii) இலங்கை பூராவிலும் அத்தகைய விதைநெல்லை பரவச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (iii) ஆமெனில் அந்நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

5581/ '14

2.

கௌரவ அஜித் மான்னப்பெரும,— சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—(3)

- (அ) (i) தற்போதைய ஆயுர்வேத மருத்துவ ஆணையாளரின் கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி அலுவலருக்கு ஆயுர்வேத மருத்துவவியல் தொடர்பாக உள்ள தகைமைகள் யாவை என்பதையும்;
- (iii) ஆயுர்வேத மருத்துவ பட்டதாரியொருவர் சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சில் அடைந்துகொள்ள முடியுமான உயர் தொழில்சார் பதவி யாது என்பதையும்
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

5929/ '15

3.

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) திருகோணமலை – கொட்பே கடற்றொழில் துறைமுகத்தில் அமைந்துள்ள பெருமளவு வருமானத்தை ஈட்டக்கூடிய சிற்றுண்டிச்சாலை மிகக் குறைந்ததொரு தொகைக்கு வழங்கப்பட்டமையினால் அரசிற்கு கிடைக்கவேண்டியிருந்த உண்மையான வருமானம் இழக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி சிற்றுண்டிச்சாலையை நடாத்திச் செல்வதற்கான கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளவரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் யாதென்பதையும்;

(ii) 2015.03.05 ஆம் திகதி மேற்படி கேள்விப்பத்திரம் பெறுனருக்கும் இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்திற்குமிடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஊடாக மேற்படி சிற்றுண்டிச்சாலையின் மாதாந்த வாடகை ரூபா 10,000 வரை குறைக்கப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;

(iii) மேற்படி கேள்விப்பத்திரம் பெறுனர் கடந்த காலத்தில் தொடர்ச்சியாகவே உரிய குத்தகைப் பணத்தை செலுத்தாமல் மேற்படி சிற்றுண்டிச்சாலையை நிருவகித்துள்ளாரென குற்றம் சாட்டப்பட்டிருந்தும் அரசு பெருந்தொகையான பணத் தொகையை இழக்கும் வகையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு செயற்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி சிற்றுண்டிச்சாலை தொடர்பில் பகிரங்க விலை மனுக்கோரல் மேற்கொள்ளப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

(ii) எதிர்வரும் காலத்தில் அதற்கேற்புடையவாறு பகிரங்க விலை மனுக்கோரல் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iii) ஆமெனில், அத்தேதி யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

6067/ '15

4.

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) கடந்த அரசாங்கத்தினால் 2014 நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூபா 2500/- கொடுப்பனவொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழியப் பட்டிருந்ததா என்பதையும்;

(ii) தற்போதைய அரசாங்கத்தின் நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூபா 250 கொடுப்பனவொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டதா என்பதையும்;

(iii) தற்போது மேற்படி இரண்டு முன்மொழிவுகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, இன்றேல் ஒரு முன்மொழிவு மட்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6080/ '15

5.

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க,—வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

(அ) (i) 2014 ஆம் ஆண்டு வாழ்வின் எழுச்சி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உரிய கேள்விப்பட்டிர நடைமுறையினுள் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களின் பொருட்டு மூலதனப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இற்றைவரை மேற்படி பொருள் வழங்குனர்களுக்கு பணம் செலுத்தப்படவில்லையென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி பணம் செலுத்தப்படுதல் தாமதம் அடைவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி பணம் செலுத்தப்படும் திகதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

6102/ '15

6.

கௌரவ கீத்தாஞ்சன குணவர்தன,— நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

(அ) (i) சீத்தாவக்க பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹங்வேல்ல வாரச் சந்தையின் முதலாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்காக முன்னர் இயங்கிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ரூபா 65 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்ததை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் மேற்படி கருத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்படும் திகதி யாதென்பதையும்;

(iii) நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் தயாரிக்கப்பட்ட ஹங்வேல்ல நகர அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக மேற்படி வாரச் சந்தையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்காக இனம் காணப்பட்டுள்ள அயலிலுள்ள காணியை சுவீகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) ஹங்வேல்ல நகர மத்தியில் உள்ள பஸ் தரிப்பு நிலையம் மற்றும் அதனைச் சார்ந்துள்ள நிலப்பரப்புக்கான புதிய அபிவிருத்தித் திட்டமொன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், மேற்படி புதிய அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

5450/ '14

7.

கௌரவ புத்திக் பதிரண,— பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்புப் பெட்டகச் சேவையை வழங்கும், இலங்கை மத்திய வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதி நிறுவனங்கள் எவை என்பதையும்;
- (ii) நிதி நிறுவனமொன்று பாதுகாப்புப் பெட்டகச் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பதையும்;
- (iii) ஆமெனில், இவ் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நிதி நிறுவனம் நிறைவுசெய்ய வேண்டிய தகைமைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) பாதுகாப்புப் பெட்டகங்கள் தொடர்பில் இச்சேவையைப் பேணிவரும் நிதி நிறுவனத்துக்குள்ள பொறுப்புக்கள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி பெட்டகம் ஒன்றிலுள்ள பொருட்கள் காணாமற்போவது தொடர்பில் நிதி நிறுவனமொன்றுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய சட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

- (இ) (i) சில நிதி நிறுவனங்களில் பாதுகாப்புப் பெட்டக சேவை தொடர்பில் முறைசார்ந்த பாதுகாப்பு இல்லையென்பதையும்;
- (ii) பெட்டகங்களில் வைப்புச் செய்த பெறுமதியான பொருட்கள் காணாமற்போவது தொடர்பாக இந்நிதி நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்பதையும்;
- (iii) இதன் காரணத்தினால் இச்சேவை பெறுநர்களின் பொருட்கள் இடர்காண் நிலைமைக்கு உள்ளாகியுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

- (ஈ) (i) பாதுகாப்புப் பெட்டகச் சேவையை முறை சார்ந்ததாக ஆக்குவதற்கு அரசு தலையீடு செய்யுமா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது எவ்வாறு; எப்போது முதல் மேற்கொள்ளப்படும் என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

5945/ '15

8.

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் DODD/HO/2/Admin/நியமனங்கள் ஆம் இலக்க, 2015.02.05 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் திரு. யூ. அநுர எஸ். வீரரத்ன (இலங்கைத் திட்டமிடல் சேவையின் I) திருகோணமலை மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும்;
- (ii) பின்னர் குறித்த திணைக்களத்தின் பணிப்பாளரின் (நிருவாகம்) DODD/HO/2/ Admin/நியமனங்கள் ஆம் இலக்க, 2015.02.19 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் மேற்படி நியமனம் மீண்டும் திருத்தப்பட்டு இவர் அத்திணைக்களத்தின் தலைமையகத்தில், பணிப்பாளர் (சமுதாய அடிப்படையிலான அமைப்புகள்) எனும் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும்

அவர் அறிவாரா?

- (ஆ) (i) திரு. வீரரத்னவுக்கு மேற்படி (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பதவியைப் பெற்றுக்கொடுக்காதிருப்பதற்கு திருகோணமலை மாவட்ட செயலாளரினதும் சமுர்த்தி விடயத்துடன் தொடர்புபடாத அமைச்சர் ஒருவரினதும் அரசியல் தலையீடு நடைபெற்றுள்ளதா என்பதையும்;
- (ii) அத்தகைய தலையீடு நடைபெற்றிருப்பின், அதனை அங்கீகரிக்கின்றாரா என்பதையும்;
- (iii) திருகோணமலை மாவட்டத்தினுள் சமுர்த்தி விடயத்திற்குரிய நடவடிக்கைகள் காணி அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதையும்
- அவர் குறிப்பிடுவாரா?
- (இ) திருகோணமலை மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் பதவிக்கு திரு. யூ. அநூர எஸ். வீரரத்னவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

6083/ '15

9.

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க,— நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களுக்கு 2015 இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) மேற்படி ஊழியர்களுக்கு இக்கொடுப்பனவுகள் வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

6086/ '15

10.

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மாத்தறை மாவட்டத்தின், திஹுகொட பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தின், நாதுகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மஹேன/ மடிகெவத்த காணி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி சுவீகரிப்பு மேற்கொள்ளப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (iii) மேற்படி காணி என்ன நடவடிக்கைக்காக சுவீகரிக்கப்பட்டதென்பதையும்;
- (iv) சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு யாதென்பதையும்;
- (v) மேற்படி காணியின் சட்டரீதியான உரிமையாளரான திரு. ஜினதாஸ் குமாநாயக்கவிற்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (vi) இன்றேல், அதற்கான காரணம் யாதென்பதையும்
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

5722/ '14

11.

கௌரவ புத்திக பதிரண,— தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) மாத்தறை மாவட்டத்தில் அகுரெஸ்ஸ, ஹுலன்தாவ தோட்டத்தைச் சார்ந்து வாழ்கின்ற மக்களுக்கு ஆகக்குறைந்த அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதையும்;
- (ii) இதன் காரணத்தினால் இம்மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் என்பதையும்
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) ஹுலன்தாவ தோட்டத்தைச் சார்ந்து வாழ்கின்ற மக்களுக்குத் தேவையான குடிநீர், வீதி வசதிகள், வீடமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;
- (iii) இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;
- (iv) இதற்கென செலவுசெய்ய எதிர்பார்க்கப்படும் பணத்தொகை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

6084/ '15

12.

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க,— வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) "ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2015 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 25% உழைப்புப் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான விதப்புரைக்கமைய அத்தகைய உழைப்புப் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எவ்வாறு என்பதையும்;
- (ii) மேற்படி கருத்திட்டத்திற்கான அடிப்படைச் செலவினங்களை ஏற்பதற்கான முறையொன்றை முன்மொழிவாரா என்பதையும்;
- (iii) 25 % உழைப்புப் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியாத திட்டங்கள் இருப்பின், அவற்றை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பதையும்;
- (iv) இவ்வாறான சந்தர்ப்பங்களில் உழைப்புப் பங்களிப்பை 5% வரை குறைப்பதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

13.

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) ஹபராதாவ, கட்டுகுருந்த, மீபே வீதி எனும் முகவரியில் வசிக்கும் நுவன் ஜயலத் சமரசேகர, ஹல்தும்முள்ள, சொரமுனை “ஜயரத்ன” விலாசத்தில் வசிக்கும் சத்துரங்க வெலிகும்புர மற்றும் கம்பஹ, இந்திகொல்ல, பண்டாரநாயக்கபுர 2ஆவது ஒழுங்கை, இல.93, ஏ 25 எனும் முகவரியில் வசிக்கும் டபிள்யு. பியும் சிந்தக குலரத்ன ஆகிய மூவரும் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈரானில் வைத்து கைது செய்யப்பட்டு, தற்போது ஒரு வருடத்துக்கும் மேலாக அந்நாட்டில் சிறையிலடைக்கப்பட்டுள்ளதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேலே பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை;

(ii) மேற்படி மூவரையும் இலங்கைக்கு அழைத்துவருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உதவிப் பணிப்பாளரது (கொன்சியூலர்) FA/cons/cs/iran/13/02 ஆம் இலக்க கடிதத்தின் பிரகாரம், ஈரானிய சட்டங்களை மீறி நாட்டினுள் பிரவேசித்தமை மற்றும் பொருட்களைத் திருடியமை காரணமாக மேலே பெயர் குறிப்பிடப்பட்ட மூவருக்கும் ஈரானிய ரியால் 5000,000 மற்றும் 10,490,834,000 தொகை தண்டப் பணம் சகிதம் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை இந்நாட்டுக்கு அழைத்துவருவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் தலையீடு செய்ய முடியுமா;

(ii) இன்றேல், இது தொடர்பில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது

பிரேரணை முன்னறிவித்தல்

1.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அமர்வு,— 7ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2010.07.09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல் இன்றைய தினம் சபை அமர்வு நேரம் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 6.30 மணிவரை இருக்குமாக. பி.ப. 4.00 மணிக்கு 7(5) ஆம் இலக்க நிலையியற் கட்டளை தொழிற்படுமாக.

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்,— விளையாட்டில் ஊக்குவிப்புப் பதார்த்தப் பயன்பாடிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குவிப்புப் பதார்த்தப் பயன்பாடிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 34 ஆம் பிரிவின் கீழ் சுற்றுலா மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 மே மாதம் 05 ஆம் திகதிய 1913/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.06.09ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 2.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்,— கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 ஓகத்து மாதம் 28 ஆம் திகதிய 1877/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.06.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 3.

ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 4.

தொழில் அமைச்சர்,— சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— தொழில் அமைச்சரினால் (136 ஆம் அத்தியாயமான) சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் 63 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டதும் 2015.06.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 5.

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 6.

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 7.

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 8.

நிதிச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 9.

பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 10.

தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 11.

பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 12.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.1),— 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.32 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.32

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 30602 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "புகையிரத பண்டகசாலை முற்பணம் - இலங்கை புகையிரத திணைக்களம்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- | | | |
|---|---|--|
| (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை | — | ரூபா. 1,700,000,000 இலிருந்து
ரூபா. 2,200,000,000 வரை |
| (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை | — | மீளாய்வு செய்யப்படவில்லை. |
| (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — | ரூபா. 6,102,000,000 இலிருந்து
ரூபா. 6,602,000,000 வரை |
| (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — | ரூபா. 850,000,000 இலிருந்து
ரூபா. 1,000,000,000 வரை |

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி

கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 13.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.2),— 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.33 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.33

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 24702 ஆம் இலக்க செயற்பாட்டு விடயம் "பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான செலவினங்கள் முற்பணக் கணக்கு - இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு" அளிக்கப்பட்டுள்ள விடயத்துக்காக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.
- (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.
- (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை — ரூபா. 20,000,000 இலிருந்து
ரூபா. 25,000,000 வரை
- (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி
கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 14.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.3),— 2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல. 34 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.34

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 21302 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "அச்சிடல், பிரசாரம் மற்றும் புத்தகங்கள் விற்பனைக்கான (வெளியீட்டு உரிமையை பகிரங்கப்படுத்தல், மொழிபெயர்ப்பு உரிமையைக் கொள்வனவு செய்தல், மொழிபெயர்ப்புக் கட்டணம் மற்றும் பணியாளர்களின் சம்பளக் கொடுப்பனவு உட்பட) முற்பணக் கணக்கு — கல்வி வெளியீட்டுத் திணைக்களம்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- | | |
|---|--|
| (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை |
| (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை | — ரூபா. 2,900,000,000 இலிருந்து
ரூபா. 2,500,000,000 வரை |
| (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை. |
| (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை | — ரூபா. 1,500,000,000 இலிருந்து
ரூபா. 2,250,000,000 வரை |

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி
கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 15.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.4),— 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.35 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.35

2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31002 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "பண்டகசாலை முற்பணக் கணக்கு - அரசாங்க தொழிற்சாலை" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- | | |
|---|--|
| (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை | — ரூபா. 120,000,000 இலிருந்து
ரூபா. 170,000,000 வரை |
| (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை |
| (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை |
| (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை | — மீளாய்வு செய்யப்படவில்லை. |

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி
கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 16.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.5),— 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.36 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல.36

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், இக் கட்டளை மூலம், அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31003 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "முடிக்கப்பட்ட வேலை முற்பணக் கணக்கு - அரச தொழிற்சாலை" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை — ரூபா. 260,000,000 இலிருந்து
ரூபா. 450,000,000 வரை
- (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை
- (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை
- (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க

நிதி அமைச்சர்.

2015.04.10 ஆந் திகதி

கொழும்பு 01.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 17.

நிதி அமைச்சர்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.6),— 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட இச்சட்டத்தின் உப பிரிவில் உரிய முறையில் குறித்துரைக்கப்பட்ட நியமங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

அட்டவணை

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை

நிதி ஆண்டு 2014 தொடர்பில், 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் அதிகாரமளிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான முற்பணங்கள் சம்பந்தமான முற்பணக் கணக்குகளின் எல்லைகளின் மாற்றங்களின் அட்டவணை

குழுத்தொடர் இலக்கம். 01

2013 அம் ஆண்டின் இலக்கம் 36 ஐக் கொண்ட 8 வது பிரிவின் கீழ் எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின்படி, ரவி கருணாநாயக்க ஆகிய நான் நிதி அமைச்சர் என்ற வகையில் அரசு அங்கீகாரத்தின் கீழ் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உப அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசு ஊழியர்களுக்கான முற்பணக் கணக்குகளில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடய இலக்கங்களுக்கு அமைவான சட்டத்தின் மூன்றாம் உப பிரிவின் நிரல் இலக்கம் II மற்றும் IV இல் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச ஒதுக்கீட்டெல்லைகளையும் இலக்கம் III இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆகக் குறைந்த எல்லைகளையும் மாற்றியமைக்கின்றேன். 14001, 18201, 10501, 22801, 20801, 27701, 30301, 26901, 27001, 27201, 24201, 28601, 10201, 25601, 25801, 28201, 28501, 11601, 28801, 30601, 27901, 27801, 27401, 27501, 21901, 17801, 12601, 11101, 18801, 21101, மற்றும் 19001.

தொ. இல.	அமைச்சு / திணைக்களம்	விடய இல.	II அரசாங்கத்தின் செயற்பாடுகளின் செலவினத்தின் உச்ச எல்லைகள்		III அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லைகள்		IV அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பற்று மீதிகளின் உச்ச எல்லைகள்		கட்டளை இல.
			ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	
1.	கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சு	14001	7,000,000	10,000,000	3,700,000	4,000,000	-	-	1
2.	வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சு	18201	5,000,000	8,000,000	1,100,000	4,100,000	-	-	2
3.	பொருளாதார அபிவிருத்தி அமைச்சு	10501	140,000,000	170,000,000	60,000,000	90,000,000	-	-	3
4.	நீதி மன்றங்களின் நிர்வாகம்	22801	260,420,000	290,420,000	170,000,000	175,000,000	850,000,000	1,100,000,000	4
5.	தேசிய நூதனசாலைகள் திணைக்களம்	20801	9,000,000	12,000,000	-	-	-	-	5

6.	மாவட்டச் செயலகம், மொனராகலை	27701	-	-	25,000,000	24,000,000	-	-	6
7.	புடவைக் கைத்தொழில் திணைக்களம்	30301	-	-	3,000,000	2,900,000	-	-	7
8.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மட்டக்களப்பு	26901	-	-	23,000,000	18,000,000	90,000,000	100,000,000	8
9.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, அம்பாறை	27001	-	-	35,000,000	30,000,000	-	-	9
10.	மாவட்டச் செயலகம், குருணாகல்	27201	-	-	75,000,000	65,000,000	-	-	10
11.	முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்	24201	-	-	2,000,000	1,700,000	-	-	11
12.	காணி ஆணையாளர் நாயகம்	28601	-	-	12,000,000	11,500,000	-	-	12
13.	நிதி, திட்டமிடல் அமைச்சு	10201	15,000,000	12,000,000	9,500,000	8,500,000	-	-	13
14.	மாவட்டச் செயலகம், கம்பஹா	25601	-	-	56,000,000	53,000,000	-	-	14
15.	மாவட்டச் செயலகம், கண்டி	25801	-	-	51,000,000	46,000,000	-	-	15
16.	நீர்ப்பாசனத் திணைக்களம்	28201	-	-	100,000,000	97,000,000	-	-	16
17.	கமத்தொழில் திணைக்களம்	28501	-	-	150,000,000	120,000,000	-	-	17
18.	கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சு	11601	6,000,000	7,500,000	-	-	-	-	18
19.	நில அளவையாளர் திணைக்களம்	28801	-	-	100,000,000	86,000,000	-	-	19
20.	இலங்கை புகைமிரத்தத் திணைக்களம்	30601	-	-	385,000,000	290,000,000	-	-	20
21.	மாவட்டச் செயலகம், சேகரலை	27901	-	-	30,000,000	26,000,000	-	-	21

22. மாவட்டச் செயலகம், இரத்தினபுரி	27801	-	-	-	38,000,000	32,000,000	-	-	22
23. மாவட்டச் செயலகம், அருராதபுரம்	27401	-	-	-	40,000,000	35,000,000	-	-	23
24. மாவட்டச் செயலகம், பொலன்னறுவை	27501	-	-	-	18,000,000	15,000,000	-	-	24
25. வினையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம்	21901	8,000,000	8,011,000	-	-	-	-	-	25
26. தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு	17801	4,000,000	5,000,000	-	-	-	-	-	26
27. கல்வி அமைச்சு	12601	-	-	-	680,000,000	675,000,000	-	-	27
28. சுகாதார அமைச்சு	11101	-	-	-	710,000,000	653,000,000	-	-	28
29. தாவரவியல் பூங்கா மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அலுவல்கள் அமைச்சு	18801	2,000,000	2,060,110	-	-	-	-	-	29
30. அரசாங்க அச்சாளர் திணைக்கம்	21101	-	-	-	45,000,000	44,000,000	-	-	30
31. சட்டமும் ஒழுங்கும் அமைச்சு	19001	-	-	-	83,000,000	60,000,000	-	-	31
மொத்தம்		456,420,000	524,991,110	2,905,300,000	2,666,700,000	940,000,000	1,200,000,000		

(16)

2015 ஏப்பிரல் 10 ஆம் திகதி
கொழும்பு - 01.

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 24.

நிதி அமைச்சர், — விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 5), — 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்ட 2015 சனவரி 29 ஆந் திகதிய 1899/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 25.

நிதி அமைச்சர், — விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 6), — 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 பெப்புருவரி 14 ஆந் திகதிய 1901/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 26.

நிதி அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.7),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 பெப்பருவரி 24 ஆந் திகதிய 1903/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 27.

நிதி அமைச்சர், — விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.8), — 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 மார்ச் 17 ஆந் திகதி 1906/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 28.

நிதி அமைச்சர்,— இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படுவது அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 பெப்பருவரி 26 ஆம் திகதி 1903/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதன் 2015.04.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 29.

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2015 பெப்ரவரியி 26 ஆந் திகதி 1903/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.04.27 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 30.

நிதி அமைச்சர்,— உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்,— இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமாக, 2014 ஏப்பிரல் 03 ஆம் திகதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையே செய்துகொள்ளப்பட்டதும், 2015.04.27 ஆம் திகதி சமர்ப்பிக்கப் பட்டதுமான ஒப்பந்தமானது 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 97(1)(அ) பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 31.

நிதி அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை,— காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 28(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 16(இ) ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2015 பெப்புருவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.05.19ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(974 ஆம் இலக்க மது அறிவித்தல்)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 32.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் 2012,— 1983 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 2014.10.23 ஆம் திகதி சமர்ப்பிக் கப்பட்டதும் 2012.12.31ஆம் திகதியில் முடிவடைந்த வருடத்திற்காகத் தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது ஆஸ்பத்திரியின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

(சுகாதாரம் பற்றிய ஆலோசனைக் குழுவினால் 2014.11.13 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 33.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் 2012,— 1957 ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க அரசாங்க சட்டபூர்வமான தொழிநுட்பக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3)ஆம் பிரிவுகளின் கீழ், 2014.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2012.12.31ஆம் திகதியில் முடிவடையும் வருடத்தின் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புக்குட்படுத்தப் பட்டதுமான அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

(சுகாதாரம் பற்றிய ஆலோசனைக் குழுவினால் 2014.11.13 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 34.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர்,— இலங்கை தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை 2012,— 1957 ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க அரசாங்க சட்டபூர்வமான தொழிநுட்பக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் பிரிவிற்கமைய, 2014.09.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2012.12.31ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகளுடனான இலங்கை தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமா.

(தொழிநுட்பம், ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால் 2014.10.10 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 35.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்,— தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை 2012,— 1994 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அபிவிருத்தி சட்டத்தின் 40 (3) பிரிவிற்கமையவும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் தயாரிக்கப்பட்டு, 2014.09.10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2012 டிசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்டதுமான கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளுடனான தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால்
2014.10.10 ஆந் திகதி பரிசீலிக்கப்பட்டது)

* 36.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்,— நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சி. கிளார்க்கின் வருடாந்த அறிக்கை 2011,— 1994 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அபிவிருத்தி சட்டத்தின் 40 (3) பிரிவிற்கமையவும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் தயாரிக்கப்பட்டு, 2014.09.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2011 டிசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்டதுமான கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளுடனான நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சி. கிளார்க்கின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால்
2014.10.10 ஆந் திகதி பரிசீலிக்கப்பட்டது)

* 37.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்,— தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை 2012,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) பிரிவிற்கமையவும் தயாரிக்கப்பட்டு, 2014.08.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் 2012 டிசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்டதுமான கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகளுடனான தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக் குழுவினால்
2014.10.10 ஆந் திகதி பரிசீலிக்கப்பட்டது)

* 38.

வெளிநாட்டிலுள்ளவர்கள் அமைச்சர்,— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இல.1),— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் குவைட் நாட்டரசின் அரசாங்கத்திற்கும் இடையே முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் இருவயினொத்த முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம், அத்தகைய வெளிநாட்டு அரசினாலும், அதன் சுதேசிகளினாலும் அல்லது அத்தகைய அரசின் சட்டங்களின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களினாலும், கம்பனிகளினாலும், ஏனைய கழகங்களினாலும் இலங்கையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் காப்பதற்குமாக 2009 நவம்பர் மாதம் 05 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டதும் 2011.09.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒப்பந்தமானது அது தேசியப் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமாகவுள்ளதென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 39.

வெளிநாட்டிலுள்ளவர்கள் அமைச்சர்,— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இல.2),— முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கான இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கம் மற்றும் வியட்நாம் சோசலிச குடியரசு அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையேயான ஒப்பந்தம், அத்தகைய வெளிநாட்டு அரசினாலும், அதன் சுதேசிகளினாலும் அல்லது அத்தகைய அரசின் சட்டங்களின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களினாலும், கம்பனிகளினாலும், ஏனைய கழகங்களினாலும் இலங்கையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் காப்பதற்குமாக 2009 ஒற்றோபர் மாதம் 22 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டதும் 2011.09.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப் பட்டதுமான ஒப்பந்தமானது அது தேசியப் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமாக உள்ளதென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 40.

வெளிநாட்டிலுள்ளவர்கள் அமைச்சர்,— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இல. 3),— இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் செக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையே முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் இருவயினொத்த முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம், அத்தகைய அத்தகைய வெளிநாட்டு அரசினாலும், அதன் சுதேசிகளினாலும் அல்லது அத்தகைய அரசின் சட்டங்களின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட கூட்டுத்தாபனங்களினாலும், கம்பனிகளினாலும், ஏனைய கழகங்களினாலும் இலங்கையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் காப்பதற்குமாக 2011 மார்ச் 28 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டதும், 2014.08.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒப்பந்தமானது தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியவசியமாகவுள்ளதென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 41.

நிதி அமைச்சர்,— முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான முத்திரைக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2014 செப்டெம்பர் 30 ஆம் திகதிய, 1882/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2014.12.12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 42.

மின்வலு, எரிசக்தி அமைச்சர்,— இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தின் 54 ஆம் பிரிவின் கீழ் மின்வலு, சக்தி அமைச்சரால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் பேரில் மின்சார (அனுமதிப்பத்திரம் தொடர்பில் விண்ணப்பித்தலும் விலக்களிப்பும்) தொடர்பில் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 10 ஆம் திகதிய, 1883/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2014.11.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப் பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 43.

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்,— தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை,— (469 ஆம் அத்தியாயமான) தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2011 திசெம்பர் மாதம் 06 ஆந் திகதிய 1735/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2011.12.13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

* 44.

ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் — விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2014, ஓகத்து 07) [1].

* 45.

சுரங்கங்கள், கனிப்பொருட்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

46.

ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

47.

தற்காப்புக் கலைகளுக்கான நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

48.

த இன்ஸ்ரிபியூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் எக்கவுன்டன்ஸ் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

49.

மெடிசினா ஓல்ட்னேடிவா நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — பரிசீலனை.

50.

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் — பரிசீலனை.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

[1] “சட்டமூலம் இப்பொழுது இரண்டாம் முறையாக மதிப்பிடப்பெறுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.
